panca bhUta kiraNAvaLim - rAgaM kiraNAvaLi - tALaM - khaNDa Ekam

English

pallavi
panca bhUta kiraNAvaLiM candra mauLim
bhAvayAmi guru guha tAtaM santatam

samashTi caraNam
pancI-kRta prapancAtItaM agaNitaM
phaNi rAjAbharaNaM pallava jaya caraNaM
(madhyama kAla sAhityam)
vAnchita phala pradaM bRhannAyakISaM
bRhadISaM jagadISaM svayaMprakASam

Devanagari

पञ्च भूत किरणावळिम् - रागं किरणावळि - ताळं - खण्ड एकम्

पल्लवि
पञ्च भूत किरणावळिं चन्द्र मौळिम्
भावयामि गुरु गुह तातं सन्ततम्

समष्टि चरणम्
पञ्ची-कृत प्रपञ्चातीतं अगणितं
फणि राजाभरणं पल्लव जय चरणं
(मध्यम काल साहित्यम्)
वाञ्छित फल प्रदं बृहन्नायकीशं
बृहदीशं जगदीशं स्वयंप्रकाशम्

Tamil

பஞ்ச பூ4த கிரணாவளிம் - ராக3ம் கிரணாவளி - தாளம் - க2ண்ட3 ஏகம்

பல்லவி
பஞ்ச பூ4த கிரணாவளிம் சந்த்3ர மௌளிம்
பா4வயாமி கு3ரு கு3ஹ தாதம் ஸந்ததம்

ஸமஷ்டி சரணம்
பஞ்சீ-க்ரு2த ப்ரபஞ்சாதீதம் அக3ணிதம்
ப2ணி ராஜாப4ரணம் பல்லவ ஜய சரணம்
(மத்4யம கால ஸாஹித்யம்)
வாஞ்சி2த ப2ல ப்ரத3ம் ப்3ரு2ஹன்னாயகீஸ1ம்
ப்3ரு2ஹதீ3ஸ1ம் ஜக3தீ3ஸ1ம் ஸ்வயம்ப்ரகாஸ1ம்

Telugu

పంచ భూత కిరణావళిమ్ - రాగం కిరణావళి - తాళం - ఖండ ఏకమ్

పల్లవి
పంచ భూత కిరణావళిం చంద్ర మౌళిమ్
భావయామి గురు గుహ తాతం సంతతమ్

సమష్టి చరణమ్
పంచీ-కృత ప్రపంచాతీతం అగణితం
ఫణి రాజాభరణం పల్లవ జయ చరణం
(మధ్యమ కాల సాహిత్యమ్)
వాంఛిత ఫల ప్రదం బృహన్నాయకీశం
బృహదీశం జగదీశం స్వయంప్రకాశమ్

Kannada

ಪಂಚ ಭೂತ ಕಿರಣಾವಳಿಮ್ - ರಾಗಂ ಕಿರಣಾವಳಿ - ತಾಳಂ - ಖಂಡ ಏಕಮ್

ಪಲ್ಲವಿ
ಪಂಚ ಭೂತ ಕಿರಣಾವಳಿಂ ಚಂದ್ರ ಮೌಳಿಮ್
ಭಾವಯಾಮಿ ಗುರು ಗುಹ ತಾತಂ ಸಂತತಮ್

ಸಮಷ್ಟಿ ಚರಣಮ್
ಪಂಚೀ-ಕೃತ ಪ್ರಪಂಚಾತೀತಂ ಅಗಣಿತಂ
ಫಣಿ ರಾಜಾಭರಣಂ ಪಲ್ಲವ ಜಯ ಚರಣಂ
(ಮಧ್ಯಮ ಕಾಲ ಸಾಹಿತ್ಯಮ್)
ವಾಂಛಿತ ಫಲ ಪ್ರದಂ ಬೃಹನ್ನಾಯಕೀಶಂ
ಬೃಹದೀಶಂ ಜಗದೀಶಂ ಸ್ವಯಂಪ್ರಕಾಶಮ್

Malayalam

പഞ്ച ഭൂത കിരണാവളിമ് - രാഗം കിരണാവളി - താളം - ഖണ്ഡ ഏകമ്

പല്ലവി
പഞ്ച ഭൂത കിരണാവളിം ചന്ദ്ര മൌളിമ്
ഭാവയാമി ഗുരു ഗുഹ താതം സന്തതമ്

സമഷ്ടി ചരണമ്
പഞ്ചീ-കൃത പ്രപഞ്ചാതീതം അഗണിതം
ഫണി രാജാഭരണം പല്ലവ ജയ ചരണം
(മധ്യമ കാല സാഹിത്യമ്)
വാഞ്ഛിത ഫല പ്രദം ബൃഹന്നായകീശം
ബൃഹദീശം ജഗദീശം സ്വയമ്പ്രകാശമ്

kshEtra - tanjAvUr